

ருவன்வெல்ல பிரதேச சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ருவன்வெல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, உரிமை மூலதன மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்சல் கூற்று மற்றும் பொருண்மையான கணக்கீட்டுக் கொள்கைகளிற்குரிய தகவல்களையும் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172(1) உபபிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 10(1) உபபிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் இவ்வறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கத்தைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்கள் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ருவன்வெல்ல பிரதேச சபையின் நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச்செயலாற்றல் மற்றும் காசுப்பாய்சல் என்பன பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க உண்மையானதும் நியாயமானதுமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இவ்வறிக்கையின் 1.6 பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். இந்த கணக்காய்வு நியமங்கள் தொடர்பாக எனது பொறுப்பு, இந்த அறிக்கையின் நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு நான் பெற்றுக் கொண்டுள்ள கணக்காய்வு சான்றுகள் போதியளவும் பொருத்தமானதுமான பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவம் மற்றும் தொடர்புடைய கட்டுப்படுத்தும் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்த நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்தல் மற்றும் நியாயமாக முன்வைத்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் அற்றதாக நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் தேவையான உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடும் செயற்பாடுகள் தொடர்பாக பரிசீலிக்கும் பொறுப்பு, தொடர்புடைய தரப்பினரால் ஏற்கப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம், பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்க கூடிய வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரியவாறு புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்ல வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின்

பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களின் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன் இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் பொருளதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான ஆபத்துக்களை இனங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது தவறான கூட்டிணைவு, தவறான ஆவணம் தயாரித்தல், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவேயன்றி நிறுவகத்தின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைமுறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- பிரதேச சபையின் கட்டுப்பாட்டு சபையால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்து மூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் நிறுவனம் இணங்கியிருந்ததா என்பதும்,
- அதன் அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் சிக்கனமாக, வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமாக காலவரையறைகளினுள் மற்றும் உரிய சட்ட விதிகளிற்கு இணங்க பெறுகை செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் விடயங்கள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(கை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(கை) பிரிவில் குறிப்பிடப்படும் தேவைப்பாடுகள் பிரகாரம் முன்னைய ஆண்டின் என்னால் மேற்கொள்ளப்பட்டிருந்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டு குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) சபைக்கு சொந்தமான 08 காணிகளினதும் கட்டிடங்களினதும் மற்றும் 12 வாகனங்கள் இயந்திர உபகரணங்களின் பெறுமதியை மூலதனமாக்கப்பட்டிருக்காததனால் நடைமுறையல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈடுபடுத்தலிற்கு வருமானத்தினால் பங்களிப்புச் செய்யும் கணக்கு ரூபா 9,807,226 குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தது.	2025 ஆண்டில் இறுதி கணக்கு தயாரிக்கும் போது சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	சொத்துக்களின் பெறுமதியை சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதி வரை சபைக்கு எதிராக 04 வழக்குகள் மற்றும் சபையினால் தாக்கல் செய்யப்பட்ட 05 வழக்குகள் விசாரிக்கப்பட்டுக் கொண்டு நிலவிய போதும் அந்த தகவல்கள் நிதிக்கூற்றுக்களில் குறிப்பு மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.	2025 ஆண்டில் இறுதி கணக்கு தயாரிக்கும் போது வழக்குகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்க நடவடிக்கை எடுப்பதென.	எதிர்பாராத சம்பவங்கள் நிதிக்கூற்றுக்களில் குறிப்பு மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
(இ) நிதிக்கூற்றுக்களில் உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்றின் காப்பகுதிக்கான சொத்துக்கள் சுவீகரித்தல் ரூபா 28,526,212 ஆக காண்பிக்கப்பட்டிருந்த போதும், ஆதன, பொறிகள் மற்றும் உபகரணங்களிற்குரிய குறிப்பு 06 பிரகாரம் 2024 ஆண்டில் சேர்ப்பனவாக ரூபா 17,438,839 ஆகையால் ரூபா 11,087,373 இனால் இணங்கவில்லை.	2025 ஆண்டில் இறுதி கணக்கு தயாரிக்கும் போது சரி செய்ய நடவடிக்கை எடுப்பதென.	வித்தியாசத்திற்கு காரணங்களை இனங்கண்டு சரி செய்ய வேண்டும்.

1.6.2 கணக்கிணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
04 கணக்கு விடயங்களிற்குரியதாக மீளாய்வாண்டு இறுதியில் நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் மற்றும் துணை பதிடுகள் பிரகாரம் மீதிக் கிடையில் ரூபா 14,782,163 ஆன இணக்கமினமை காண்பிக்கப்பட்டது.	வித்தியாசத்தை கண்டறிந்து சரிசெய்வதென.	வித்தியாசத்தை இனங்கண்டு சரிசெய்ய வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்கள் என்பவற்றுடன் இணங்காமைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் என்பவற்றின் தொடர்பு **இணங்காமைகள்** **சபையின் கருத்துரை** **பரிந்துரை**

- (அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 107 ஆம் பிரிவு ஆபத்தான மரங்கள் தொடர்பாக 2020 முதல் 2024 வரை காலப் பகுதியினுள் கிடைத்திருந்த 31 முறைபாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு கிடைத்திருந்த முறைபாடு தொடர்பாக நடவடிக்கை எடுத்து செயலாளரிடம் அறிக்கையிடும்வாறு விடய உத்தியோகத்திற்கு அறிவுரை வழங்கப்பட்டதென.
- (ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப்பிரமாணம் 571 02 ஆண்டுகளை விஞ்சிய பெறுமதி ரூபா 7,017,351 ஆன 292 வைப்பு மீதிகளை தீர்த்திருக்கவில்லை. 02 ஆண்டுகளை விஞ்சிய வைப்புகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பிரதேச சபை சட்டத்தின் 107 ஆம் பிரிவு பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிதிப்பிரமாணம் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பிரகாரம் 2024 திசம்பர் 31 திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 1,482,015 ஆனதுடன், அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை விஞ்சிய வருமானம் ரூபா 2,108,248 ஆனது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்கு மற்றும் கடந்த ஆண்டிற்குரியதாக மதிப்பிடப்பட்ட வருமானம், பில்லிட்ட வருமானம், சேகரித்த வருமானம் மற்றும் நிலுவை வருமானம் பற்றிய தகவல்கள் பின்வருமாறு

வருமான மூலங்கள்	2024				2023			
	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை	மதிப்பிடப் பட்ட வருமானம்	பில்லிட்ட வருமானம்	சேகரித்த வருமானம்	திசெம்பர் 31 திகதி மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வர வாடகை	6,922,360	5,125,528	5,239,362	1,682,998	8,377,360	5,125,042	5,198,885	3,178,475
	23,615,000	22,640,986	23,038,744	576,256	30,164,250	21,076,395	21,541,467	8,622,783
அனுமதிப்பத் திர கட்டணம்	975,248	749,187	749,187	226,061	775,050	-	809,925	-
ஏனைய வருமானம்	14,164,620	833,052	14,377,158	-	12,873,000	1,171,700	15,157,038	-
கூட்டுத்தொகை	45,677,228	29,348,753	43,404,451	2,485,315	52,189,660	27,373,137	42,707,315	11,801,258

2.2.2. வருமான சேகரிப்பின் செயலாற்றுகை

சபையின் வருமானங்களையும் சேகரிக்கும் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே தரப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை வீதவரி மிதி ரூபா 1,545,101 ஆனதுடன் அந்த மீதியினுள் 05 ஆண்டுகளை விஞ்சிய ரூபா 1,014,247 மீதியுமானது.	2025 சனவரி மற்றும் மார்ச் மாதங்களில் 03 சந்தர்ப்பங்களில் ஆதன தடை செய்யப்பட்டுள்ளதாக மற்றும் 05 ஆண்டுகளை விஞ்சிய மீதி அறவிடுவதற்கு இலக்கு வழங்கியுள்ளதென.	நிலுவை வருமானம் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டு இறுதியில் நிலுவை ஏக்கர் வரி மீதி ரூபா 110,416 ஆனதுடன், அதனுள் 05 ஆண்டுகளை விஞ்சிய ரூபா 94,083 மீதியொன்று ஆனது. எனினும் அந்த மீதியை தீர்த்துக்கொள்ள மீளாய்வாண்டினுள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	ஏக்கர் வரி ஒப்பாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மற்றும் மீதியை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதென.	நலுவை ஏக்கர் வரி அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(இ) 05 ஆண்டுகளிலும் அதிக காலமாக நிலுவையாக உள்ள பொதுச் சந்தை கடையறை வாடகை ரூபா 94,240 மற்றும் 03 ஆண்டுகளிற்கு விட அதிக காலமாக அறவிட வேண்டியதாக நிலவிய பொதுச் சந்தை கடையறை தண்டப்பண வாடகை ரூபா 6,667,020 மீளாய்வாண்டினும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவை மீதிக்குரிய கடையறை தொடர்பாக திணைக்கள விசாரணையொன்று மேற்கொள்வதாக மற்றும் நிலுவை தண்டப்பணத்தை பதிவழிப்பதற்காக ஆளுனரின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்துள்ளதென.	நிலுவை வருமானத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) அங்குருவெல்ல பிரதேசத்தில் 10 கடையறைகளின் உரிமை பிரதேச சபைக்கு சொந்தமில்லையென அறிவிவித்து கடையறை உரிமையாளர்களால் கடை வாடகை செலுத்துவது 2019 ஆண்டில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் போது அந்த குத்தகைதாரர்களிடமிருந்து நிலுவை வாடகை மற்றும் தண்டப்பணத்துடன் ரூபா 1,392,410 இனை சபைக்கு அறவிட வேண்டியதாக இருந்தது. அந்த கடையறைகளின் உரிமை தொடர்பான பிரச்சினையை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்காது சபையினால் 2019 ஒக்டோபர் மாதம் முதல் அந்த கடையறைகளில் பில்லிடலை நிறுத்தியிருந்தது.	நிலுவை தண்டப்பணத் தொகையை பதிவழிப்பதற்காக ஆளுனர் அவர்களின் அங்கீகாரத்திற்கு அனுப்பியுள்ளதென.	உரிமை தொடர்பான பிரச்சினை தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுத்து வாடகை அறவிட வேண்டும்.
(ஆ) பல கடமைகளிற்காக 2019 முதல் 2022 வரை 07 சந்தர்ப்பங்களில் கடைத்திருந்த ரூபா 626,848 மற்றும் காணி துண்டாக்குதலுக்காக கிடைத்திருந்த 01 சதவீத வரித் தொகை ரூபா 431,059 தொகை பொது வைப்புக் கணக்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.	வருமானத்திற்கு எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதென.	கிடைத்துள்ள தொகையை உரிய கடமைக்காக ஈடுபடுத்த வேண்டும்.
(இ) சபைக்கு சொந்தமான பசுமை பூங்கா பலநோக்கு கட்டிடம், கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுதி, வாராந்த சந்தைக்கு முன்னால் அமைந்துள்ள கட்டிடம் மற்றும் 07 ஏக்கர் 02 ரூட் 16.5 பர்சஸ் அளவான 08 காணிகள் மற்றும் அளவை குறிப்பிடப்படாத 05 காணிகளின் பெறுமதியை மதிப்பிடப்பட்டு கணக்கீடு செய்திருக்கவில்லை.	ஆதனங்களை மதிப்பிட்டு 2025 ஆண்டு இறுதி கணக்கு தயாரிக்கும் போது கணக்கீடு செய்வதென.	ஆதன பெறுமதியை மதிப்பிட்டு கணக்கீடு செய்ய வேண்டும்.

3.2 விளைவற்ற சொத்துக்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 2019 செப்டம்பர் மாதம் பிரதேச சபைக்கு ஒப்படைத்திருந்த பசுமை பூங்கா பலநோக்கு கட்டிடத்தை மீளாய்வாண்டு இறுதி வரையும் பயன்படுத்தப்படாது காணப்பட்டது.	கட்டிடத்தின் கீழ் மாடியில் இம்புலான ஆயுள்வேதம் இஸ்தாபிக்கப்பட உள்ளதுடன் மேல் மாடி கேட்போர் கூடமொன்றாக வாடகைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறதென.	சபைக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

- (ஆ) நீர் வழங்கல் அமைச்சினால் 2022 சனவரி 04 திகதி பிரதேச சபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் (றுயுளுளுஜீ) நிர்மாணிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு தொகுதிக்குரிய இரசாயனகூடத்துடனான இரண்டு மாடி கட்டிடத்தை மீளாய்வாண்டு இறுதி வரையும் பயன்படுத்தப்படாது காணப்பட்டது.
- (இ) திண்மக் கழிவுபொருள் அலகினுள் 2015 ஆண்டின் போது இஸ்தாபிக்கப்பட்டிருந்த கொம்போஸ்ட் ஹலர் இயந்திரம் அத்திகதி முதல் பயன்படுத்தாது விளைவற்று இருந்ததால் அதன் மோடர் செயலிழந்து வலைகள் மற்றும் பெல்ட்களும் பயன்பாட்டிற்கு எடுக்க முடியாதவாறு துரப்பிடித்திருந்தன.
- எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு நடவடிக்கைக்காக ஊழியர் வெற்றிடங்களை நிரப்பிகொண்டு இந்த கட்டிடத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுபதென.
- சபைக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும்.
- இயந்திரத்தை செயற்படுத்துவதற்காக மும்முக மின்சாரம் பெற்றுக்கொள்ள பல வருடங்கள் கடந்ததாகவும், தற்போது இயந்திரம் துரப்பிடித்துள்ளதுடன் பண்டக கணிப்பீடு பரிந்துரை பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படுவதென.
- சபைக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

3.3 வாகனத் தொகுதி முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

- (அ) 2017 மற்றும் 2022 ஆண்டுகளிலிருந்து செயலற்று காணப்படும் 03 டெக்கடர் வண்டிகள் மீளாய்வாண்டு இறுதி வரையும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- பண்டக கணிப்பீட்டு பரிந்துரைகள் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதென.
- திருத்துவதற்கு அல்லது பராதீனம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- (ஆ) சபரகமுவ மாகாண சபையினால் 2015 ஆண்டின் போது கிடைத்திருந்த கம்பெக்டர் டேலரை மீளாய்வாண்டு இறுதி வரையும் பயன்படுத்தப்படாது இருந்தது.
- உள்ளூராட்சி திணைக்களத்தினால் இதற்காக தீர்வையொன்றை கோரி கடிதம் சமர்ப்பித்துள்ளதென.
- சபைக்கு சொந்தமான சொத்துக்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட வேண்டும்.